

தவக்காலம் 3ஆம் வாரம் - ஞாயிறு

மூன்றாம் ஆண்டு

திருப்பலி முன்னுரை

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு வழிபாட்டை சிறப்பிக்க வந்துள்ள உங்கள் அனைவருக்கும் இயேசுவின் இனிய நாமத்தில் அன்பான வணக்கங்கள்.

இன்றைய முதல் வாசகத்தில், இறைவன், “எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்” எனக் கூறுவதையும், அதிலிருந்து அவர்களை விடுவிக்க மோசேக்கு அழைப்பு விடுப்பதையும் காண்கின்றோம். ஆம், இறைவன் நம் துன்பங்களை, துயரங்களை, கண்ணீரைக் காண்பவராக இருக்கின்றார். நம்மை அதிலிருந்து விடுவிப்பவராகவும் அவரே இருக்கின்றார்.

துன்பங்களின்றி வாழ்க்கையில்லை. “உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள்” என இறைமகன் கூறுகின்றார். துன்பங்களை, பாடுகளை ஏற்கவே அவர் மண்ணுலகில் மனுஷரு எடுத்து வாழ்ந்து காட்டினார். அதனால், நாம் துன்பங்களில் சோர்ந்து விடாமல், துயரங்களில் தளர்ந்து விடாமல் இறைவன் நம்மை அதிலிருந்து விடுவிக்க வல்லவர் என்பதை உணர்ந்தவர்களாக துணிவுடன் அவற்றை ஏற்று வாழ முற்படுவோம்.

இன்றைய நற்செய்தி, நமக்கு உணர்த்தும் சிந்தனை, “நாம் மட்டும் நீதிமான், மற்றவர்கள் பாவிகள்” என நினைக்கும் பரிசேயத்தனத்தை விட்டொழித்து, நம் கண்ணில் உள்ள மரக்கட்டையைப் பார்த்து நம் வாழ்வை மாற்றிக் கொள்ள முற்பட வேண்டும். நாம் மனம் மாறாவிட்டால் அழிவு உண்டு என அனைவரையும் எச்சரிக்கின்றார். மேலும், “இன்னும் ஓராண்டு பார்ப்போம்” என நம் பொருட்டு இரக்கமுள்ளவராக, தந்தையிடம் பரிந்து பேசுவராக, நம் மனமாற்றத்திற்காக பொறுமையுடன் காத்திருக்கின்றார். “நம் ஆண்டவரின் பொறுமையே நமக்கு மீட்பு எனக் கருதுங்கள்” என்ற புனித பேதுரு தம் திருமுகத்தில் கூறுகின்ற இறைவார்த்தையை உள்வாங்கியவர்களாக, உணர்ந்தவர்களாக. இறைவன் நமக்குக் கொடுத்திருக்கின்ற இக்காலத்தைப் பயன்படுத்தி, உறுதியான நல்ல மனமாற்றத்தைப் பெற அருள் வேண்டி, ஆற்றல் வேண்டி, இக்கல்வாரிப் பலியில் நம்மையே முழுமையாக ஒப்புக் கொடுப்போம்.

முதல் வாசக முன்னுரை: (விடுதலைப் பயணம் 3: 1-8, 13-15)

ஆண்டவருக்கு உரியவர்களே! இன்றைய முதல் வாசகம் ஓரேபு மலையில் ஆடு மேய்த்து கொண்டிருந்த மோசேயை ஆண்டவர் அழைத்ததை பற்றி எடுத்துரைக்கிறது. எகிப்திய அடிமைத்தனத்தில் சிக்கித் தவித்த இஸ்ரவேல் மக்களை விடுவித்து பாலும் தேனும் பொழியும் பரந்ததோர் நாட்டிற்கு அவர்களை நடத்திச் செல்ல ஆண்டவர் மோசேயைத் தேர்ந்தெடுக்கிறார். எரியும் முட்புதரில் மோசேக்கு காட்சி அளித்த கடவுள் அவரிடம் தூய்மையை எதிர்பார்க்கிறார். "உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு; ஏனெனில் நீ நின்று கொண்டிருக்கிற இந்த இடம் புனிதமானது" என்று ஆண்டவர் மோசேயிடம் அறிவுறுத்துவதைக் காண்கிறோம். என்றென்றும் 'இருக்கின்றவராக இருக்கின்ற கடவுள்' முன்னிலையில் தூயவர்களாக வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை: (1 கொரிந்தியர் 10: 1-6, 10-12)

ஆண்டவருக்கு உரியவர்களே! இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட இஸ்ரவேலரைப் பற்றி எடுத்துரைக்கிறார். பாலைநிலத்தில் அவர்களுக்கு உணவும் தண்ணீரும் கிடைத்த பொழுதும் பெரும்பான்மையோர் ஆண்டவருக்கு எதிராக முணுமுணுத்தனர். கடவுளுக்கு எதிராக செயல்பட்டதால் அவர்கள் அழிவுக்கு ஆளானார்கள். நாம் மனம் மாறும் பொருட்டு இவை நமக்கு எச்சரிக்கையாக அமைந்திருக்கின்றன என்பதை திருத்தூதர் சுட்டிக்காட்டுகிறார். பாவத்தின் தீய விளைவினை உணர்ந்தவர்களாய் மனம் மாறி புதுவாழ்வு வாழும் வரம் வேண்டி இவ்வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

மன்றாட்டுக்கள்

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. "மனம் மாறி வாழ்வு பெறுங்கள்" என்றுரைத்த எம் இறைவா,

இத்தவக்காலத்தில், எங்கள் எண்ணங்கள், செயல்கள் அனைத்திலும் வெளிவேடத்தனமில்லாது, உம் ஆசீருக்கும், அருளுக்கும் எங்கள் பாவங்கள், தடைக்கற்களாக இல்லாதவண்ணம், உள்ளத்தின் ஆழத்தில் எங்கள் பாவங்களை உணர்ந்தவர்களாக, உம் அன்பிற்கும், இரக்கத்தையும் உணர்ந்தவர்களாக, எங்கள்

வாழ்வை புதுப்பித்து, தூயதோர் உள்ளத்தை எங்களுக்குள் பெற்றவர்களாக, வாழ்ந்திட வரம் வேண்டி, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. “உனது ஆற்றலாலும் அல்ல, வலிமையாலும் அல்ல, எனது ஆவியாலே ஆகும்” என்றுரைத்த எம் இறைவா,

தங்கள் உடல் நோயினாலும், இன்னும் பல்வேறு சூழ்நிலைகளினாலும் இத்திருப்பலிக்கு வர இயலாத மாந்தர்களை உம்மிடம் அர்ப்பணிக்கின்றோம். அவர்கள் நோய்கள், வேதனைகள், மனப்பாரங்கள் அனைத்தினின்றும் அவர்களை விடுவித்து, உம் நற்கருணை பிரசன்னத்தை அவர்களுக்குக் கொடுத்து, அவர்களை வாழ்வித்து, அவர்கள் விரைவில் உம் சந்நிதானம் வந்து, திருப்பலியை காணும் பேற்றினை பெற்று, உமக்கு நன்றியறிந்த மக்களாக வாழ்ந்திட வரம் வேண்டி, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. “தேவைக்கு மேல் உன்னிடம் உள்ளதையெல்லாம் தருமம் செய்துவிடு” என்றுரைத்த எம் இறைவா,

தங்கள் வாழ்வின் அடிப்படை வாழ்வாதாரங்களைக் கூட கிடைக்கப் பெறாத ஏழை, எளியவர்களை உம்மிடம் ஒப்புக் கொடுக்கின்றோம். தங்கள் வளமான வாழ்வுக்காக, தங்களின் வருங்கால தலைமுறையினருக்காக அவற்றை சுயநலனுடன் சொந்தமாக்கிக் கொள்ளாது, ஏழைகளின் வறுமை நிலையை உணரும் கனிவுள்ள இதயமுள்ளவர்களாக, தங்களிடமுள்ளதை பகிர்ந்து, தருமங்கள் செய்பவர்களாக வாழ்ந்திட வரம் வேண்டி, இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

4. “நான் ஆள்பார்த்து செயல்படுவதில்லை” என்ற இறைவா,

எங்கள் வாழ்வில் ஏழை, பணக்காரர், சாதி, மதம், இனம் இவற்றை மனதில் வைத்து யாரையும் வெறுத்து, ஒதுக்காது அனைவரிலும் உம் சாயல், உயிர்மூச்சு இருக்கின்றது என்பதை உணர்ந்தவர்களாக, ஆள்பாராது, உயர்வு மனப்பான்மை கொள்ளாது, அனைவரையும் ஏற்று, நேசித்து, அன்பு செய்யும் பரந்த உள்ளத்தைப் பெற்றிட வரம் வேண்டி, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. “உங்கள் கடவுளாகிய ஆண்டவர்மீது மட்டும் அன்பு கொள்வதில் மட்டும் கருத்தாயிருங்கள்” என்ற இறைவா,

எங்கள் வாழ்வில் துன்பங்கள், சோதனைகள், பிரச்சனைகள் வரும்போது, உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்தவர்களாக, மறுதலிப்பவர்களாக, பிற சபையை, வேற்றுத் தெய்வங்களை நாடிச் சென்று, சகுனம், குறிபார்த்தல் போன்ற தவறான வழிகளில் எங்கள் உண்மையான கிறிஸ்தவ வாழ்வை தொலைத்து விடாது, உயிருள்ள உம் நற்கருணை பிரசன்னத்தின் மகிமையை உணர்ந்தவர்களாக, உம்மை மட்டுமே முழு இதயத்தோடு, முழு மனத்தோடு, முழு ஆற்றலோடு அன்பு செய்யக்கூடிய உள்ளத்தைப் பெற்றிட வரம் வேண்டி, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 843 802 1938; www.arulvakku.com